

கணக்குப்பதிவியல்

நேரம் : 1.15 மணி

மதிப்பெண் : 45

பகுதி --- I

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

10 × 1 = 10

- தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது
அ) தொடக்க முதல் கண்டறிய ஆ) இறுதி முதல் கண்டறிய
இ) அவ்வாண்டின் இலாபம் கண்டறிய ஈ) அவ்வாண்டின் நட்பு கண்டறிய
- வேறுபட்ட ஒன்று எது?
அ) நுழைவுக் கட்டணம் ஆ) தணிக்கைக் கட்டணம்
இ) சிறப்பு கட்டணம் ஈ) சேர்க்கை கட்டணம்
- உரிமையாளரின் சொத்துகள் ₹. 1,56,500 மற்றும் பொறுப்புகள் ₹. 44,000 எனில் அவருடைய முதல் தொகை -----
அ) ₹. 1,22,500 ஆ) ₹. 1,11,500 இ) ₹. 12,500 ஈ) ₹. 1,12,500
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் -----
அ) வருவாயினத் தன்மை மட்டும் உடையது ஆ) முதலினத் தன்மை மட்டும் உடையது
இ) வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
- பொருத்துக
1) இருப்பாய்வு ---- a. கணக்குகளின் சரித்தன்மை
2) நிலை அறிக்கை ---- b. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
3) கடன்கொள்முதல் ---- c. மொத்த கடனீந்தோர் கணக்கு
4) ஒற்றைப் பதிவுமுறை --- d. முழுமைபெறா பதிவேடு
அ) c d a b ஆ) d a b c இ) a b c d ஈ) c a d b
- 01.04.2016 அன்று பற்பல கடனாளிகள் ₹. 49,600. 31.03.2017 அன்று பற்பல கடனாளிகள் ₹. 59,900. அவ்வாண்டு கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் ₹. 69,500 எனில், அவ்வாண்டில் கடன் விற்பனை -----
அ) ₹.20,000 ஆ) ₹.59,200 இ) ₹. 79,800 ஈ) ₹. 69,500
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க:
கூற்று (A) : நிலையறிக்கை என்பது இருப்பு நிலைக் குறிப்பைப் போன்றது
காரணம் (R) : நிலைஅறிக்கை, சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் பட்டியலாக இருப்பதால் இது இருப்புநிலைக் குறிப்பு என்று அழைக்கப்படுகிறது
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி

8. தவறான கூற்று எது?

இலாப நோக்கற்ற அமைப்புகள் -----

அ) இலாப நோக்கம் இல்லாமல் செயல்படுவது

ஆ) இதன் முக்கிய நோக்கம், ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ அல்லது பொதுமக்களுக்கோ சேவை செய்வதாகும்

இ) இவை வணிகம் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

ஈ) இவைகளின் முக்கிய வருமான ஆதாரம் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள், மானியம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

9. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது -----

அ) ஒரு சொத்து

ஆ) ஒரு பொறுப்பு

இ) ஒரு செலவு

ஈ) தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று

10. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

அ) நிறுவனம்

ஆ) சிறிய அளவிலான தனியுள் வணிகம்

இ) அரசு

ஈ) பன்னாட்டு நிறுவனங்கள்

பகுதி --- II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 16- க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

4 × 2 = 8

11. நிலைஅறிக்கை என்றால் என்ன?

12. உயில்கொடை என்றால் என்ன?

13. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடுக.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
இலாபம்	32,000	தொடக்க முதல்	60,000
கூடுதல் முதல்	10,000	இறுதி முதல்	80,000

14. கீழ்க்காணும் தகவல்களைக் கொண்டு முதல் தொகையக் கண்டுபிடிக்கவும்.

விவரம்	₹
கை ரொக்கம்	6,000
வங்கி ரொக்கம்	4,000
சரக்கிருப்பு	24,000
அறைகலன்	10,000
பற்பல கடனீந்தோர்	15,000

15. ஒரு சங்கத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018 ஆம் ஆண்டு சந்தாமூலம் பெற்ற வருமானத்தைக் கணக்கிடவும்.

விவரம்	01.01.2018 ₹	31.12.2018 ₹
பெறவேண்டிய சந்தா	4,000	5,000
முன்கூட்டி பெற்ற சந்தா	1,000	2,000

2018 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா ₹. 70,000

16. ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குரிய உபரி அல்லது பற்றாக் குறையை கண்டறிய தயாரிக்கப்படும் கணக்கு எது? எத்தகைய அடிப்படையிலான கணக்கியலை பின்பற்றி அந்த கணக்கு தயாரிக்கப்படுகிறது?

பகுதி - III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

$$4 \times 3 = 12$$

17. இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
18. நிலைஅறிக்கை மற்றும் இருப்புநிலைக்குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் மூன்றினை எழுதவும்.
19. பற்பல கடனாளிகளின் இறுதி இருப்பைக் காண்க :

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
பற்பல கடனாளிகள் (தொடக்க இருப்பு)	25,000	பற்பல கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம்	23,000
விற்பனைத் திருப்பம்	2,200	கடன் விற்பனை	3,500

20. நண்பர்கள் கால்பந்து மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
இயந்திரம்	25,000	வங்கிரொக்கம்	23,000
கடன் வாங்கியது	2,200	முதலீடுகள்	3,500
கைரொக்கம்	10,000	சந்தா முன்கூட்டி பெற்றது	2,000

21. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து காஞ்சிபுரம் விளையாட்டு மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
மைதானம் பராமரிப்பு	20,000	கொடுபட வேண்டிய சம்பளம்	3,000
ஒளியூட்டுக் கட்டணம்	1,300	சந்தா பெற்றது	1,500
தொடக்க இருப்பு (1.4.2017)	20,000	இறுதி இருப்பு (31.3.2018)	12,000

22. விடுபட்ட தொகையைக் காண்க.

இலாப நட்ட அறிக்கை

விவரம்	தொகை (₹)
இறுதிமுதல்	1,50,000
கூட்டுக்: அவ்வாண்டின் எடுப்புகள்	-----
	1,80,000
தமிழ் : கூடுதல் முதல்	25,000
சரிக்கட்ட இறுதி முதல்	-----
தமிழ் : தொடக்க முதல்	1,80,000
அவ்வாண்டின் -----	-----

பகுதி - IV

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

$$3 \times 5 = 15$$

23. திரு. ராஜ் அவர்கள் ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். 31.03.2018 அன்றும் 31.03.2019 அன்றும் அவரது சொத்துக்களும், பொறுப்புகளும் கீழ்கண்டவாறு இருந்தன.

விவரம்	31.03.2018 ₹	31.03.2019 ₹
சரக்கிருப்பு	35,000	50,000
ரொக்க இருப்பு	5,000	60,000
பற்பல கடனீந்தோர்	15,000	30,000
பற்பல கடனாளிகள்	75,000	1,00,000
அறைகலன்	15,000	15,000

அவர் அந்த ஆண்டில் ₹. 15,000 கூடுதல் முதல் இட்டார். சொந்த செலவுகளுக்காக ₹. 35,000 திரும்ப எடுத்துக் கொண்டார். 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் நட்டம் கண்டறிக.

24. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து பண்ருட்டி பொழுதுபோக்கு மன்றத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்க ரொக்க இருப்பு (1.4.16)	2,000	விளையாட்டு உபகரணம் வாங்கியது	8,000
தொடக்க வங்கி இருப்பு (1.4.16)	11,000	நகராட்சி வரி	15,000
விளையாட்டு மைதானம் கட்டியது	70,000	அறைகலன் வாங்கியது	21,000
பயணச் செலவுகள்	2,200	பழைய விளையாட்டுப் பொறுட்கள் விற்பது	5,000
சேர்க்கைக் கட்டணம் பெற்றது	1,500	அறைகலன் மீது தேய்மானம்	2,100
பல்வகை வரவுகள்	500	இறுதி கைரொக்க இருப்பு	5,000

25. திரு.ரவி என்பவரின் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 2018 மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

விவரங்கள்	31-03-2018 ₹.	31-03-2019 ₹.
அறைகலன்	5,000	5,000
பற்பல கடனாளிகள்	1,25,000	1,75,000
ரொக்கம்	12,500	20,000
பற்பல கடனீந்தோர்	75,000	87,500
சரக்கிருப்பு	50,000	25,000

கூடுதல் தகவல்கள் :

எடுப்புகள்	₹. 20,000	ரொக்க விற்பனை	₹.2,500
பெற்ற தள்ளுபடி	₹. 7,500	விற்பனைத் திருப்பம்	₹.7,500
அளித்த தள்ளுபடி	₹. 5,000	கொள்முதல்திருப்பம்	₹.2,500
பல்வகைச்செலவுகள்	₹. 17,500	கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	₹.2,67,500
கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	₹. 2,25,000		

26. டில்லி இலக்கிய மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு பின்வருமாறு.

டில்லி இலக்கிய மன்றம்

2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
ப

பெறுதல்கள்	தொகை (₹)	செலுத்தல்கள்	தொகை (₹)
இருப்பு கீ/கொ		வாடகையும் வீதமும்	21,000
கைரொக்கம்	3,200	விரிவுரை கட்டணம்	4,500
நுழைவுக்கட்டணம்	2,300	பல்வகைச் செலவுகள்	7,200
சந்தா	46,000	நிலை வைப்பு	40,000
ஆயுள் உறுப்பினர் கட்டணம்	2,500	இருப்பு கீ/இ	
வட்டி பெற்றது	500	கைரொக்கம்	4,300
அறைகலன் விற்பனா(1.4.2018)	22,500		
(ஏட்டு மதிப்பு ₹.25,000)			
	77,000		77,000

கூடுதல் தகவல்கள்

(அ) ஆண்டு தொடக்கத்தில் மன்றத்தில் இருந்த நூல்கள் மதிப்பு ₹.20,000 மற்றும்

அறைகலன் மதிப்பு ₹. 40,000.

(ஆ) நடப்பாண்டில் முன்கூட்டிப் பெற்ற சந்தா ₹.1,000.

சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக்கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

கணக்குப்பதிவியல்

மதிப்பெண் : 45

நேரம் : 1.15 மணி

பகுதி --- I

10 × 1 = 10

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

- ஒற்றைப்பதிவு முறையில் ----- கணக்கு மற்றும் பெயரளவு கணக்குகள் பராமரிக்கப்படுவது இல்லை.
அ) ஆள்சார் ஆ) ரொக்க இ) சொத்து ஈ) கடனீந்தோர்
- கடனாளிகள் தொடக்க இருப்பு ₹. 30,000, பெற்ற ரொக்கம் ₹. 1,00,000, கடன் விற்பனை ₹.90,000; கடனாளிகள் இறுதி இருப்பு ?
அ) ₹. 30,000 ஆ) ₹. 1,30,000 இ) ₹. 40,000 ஈ) ₹. 20,000
- தவறான கூற்று எது?
அ) முழுமைபெறா பதிவுகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிப்பது கடினம்
ஆ) முழுமைபெறா பதிவேடுகள் அறிவியல் தன்மைகொண்டதால், நம்பகத்தன்மை கொண்டது
இ) முழுமைபெறா பதிவேடுகள் அனைத்துப் பயனார்களுக்கும் ஏற்புடையது
ஈ) முழுமைபெறா பதிவேடுகள் தனியாள் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுமங்களுக்கு பொருந்தக்கூடியது
- நிலை அறிக்கை ஒரு -----
அ) வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
இ) ரொக்க நடவடிக்கைகளின் தொகுப்பு ஈ) கடன் நடவடிக்கைகளின் தொகுப்பு
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் -----
அ) வருவாயினத் தன்மை மட்டும் உடையது ஆ) முதலினத் தன்மை மட்டும் உடையது
இ) வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை -----
அ) வருவாயின வரவு ஆ) முதலின வரவு இ) வருவாயினச் செலவு ஈ) முதலினச் செலவு
- பொருத்துக்
1) சொத்து கணக்கு ----- a. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு
2) வருவாயின வரவு ----- b. மதிப்பூதியம்
3) பெயரளவு கணக்கு ----- c. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
4) வருவாயின செலவு ----- d. சந்தா
அ) c d a b ஆ) d a b c இ) a b c d ஈ) c a d b
- சரியான கூற்று எது?
1) இறுதி முதலுக்கும் மற்றும் தொடக்க முதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு வியாபாரத்தின் இலாபம் அல்லது நட்டமாகும்
2) முழுமைபெறா பதிவேடுகளைப் பராமரித்து வரும் நிறுவனங்களுக்கும் இலாபம் அல்லது நட்டம் மற்றும் நிதி நிலையைக் கண்டறிவது அவசியமானதாகும்
3) சரிக்கட்டப்பட்ட இறுதி முதலை தொடக்க முதலோடு ஒப்பீடு செய்வதன்மூலம் இலாபம் அல்லது நட்டம் கண்டறியப்படலாம்
4) சரிக்கட்டப்பட்ட இறுதி முதலானது தொடக்க முதலைவிட அதிகமானதாக இருந்தால், அது இலாபத்தைக் குறிக்கும்.

அ) 1 மற்றும் 2 சரி ஆ) 3 மட்டும் சரி இ) 4 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க:

கூற்று (A) : உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஆயுள் உறுப்பினர் கட்டணம், ஒரு முதலினச் செலவாகும்.

காரணம் (R) : இது திரும்பத் திரும்ப நிகழாத தன்மை கொண்டது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

- அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும் R என்பது சரியான விளக்கம்
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி

10. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது-----

- அ) இலாபம் அல்லது நட்டம் ஆ) ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
இ) உபரி அல்லது பற்றாக்குறை ஈ) நிதிநிலை

பகுதி --- II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 16- க்கு கட்டாயம்விடையளிக்கவும்.

4 × 2 = 8

- முழுமைபெறா பதிவேடுகள் என்றால் என்ன?
- இலாப நோக்கற்ற அமைப்பின் முதலின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்.
- பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக்கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

விவரம்	₹
01.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு	25,000
01.4.2017 அன்று பரிசு நிதி	30,000
பரிசு நிதிக்காக நன்கொடை பெற்றது	15,000
பரிசுகள் வழங்கியது	17,000

14. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடுக.

தொடக்க முதல் ₹. 50,000 ; எடுப்பு ₹. 27,000 ; இறுதிமுதல் ₹. 60,000 ; கூடுதல் முதல் ₹. 40,000

15. பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக்கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

விவரம்	₹
2015 - 2016 - க்காக	25,000
2016 - 2017 - க்காக	55,000
2017 - 2018 - க்காக	15,000
	17,000

i) 2016-17 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ₹. 4,000

ii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015 - 2016 ஆம் ஆண்டில் பெற்றது ₹. 400

16. ஒரு நிறுவனம் கூடுதல் முதல் கொண்டுவர தேவை என்ன?

பகுதி - III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

$$4 \times 3 = 12$$

17. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு என்றால் என்ன?
18. முழுமைபெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?
19. பின்வரும் விவரங்களிலிருந்து, 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய முதலை கண்டறியவும்

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
01.01.2018 அன்று முதல்	50,000	அவ்வாண்டில் இலாபம்	3,000
நிதியாண்டில் எடுப்பு	10,000	நிதியாண்டில் கூடுதல் முதல்	17,000

20. பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்றமாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.

விவரம்	₹
தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	52,000
இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	25,000
மாற்றுச் சீட்டிற்கான ரொக்கம் பெற்றது	18,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது	1,000

21. பின்வரும் விவரங்கள் ஒரு விளையாட்டு மன்றத்தின் இறுதிக்கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

விவரம்	₹
விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (01.4.2018)	3,000
நடப்பு ஆண்டில் வாங்கிய விளையாட்டுப் பொருள்கள்	9,000
நடப்பு ஆண்டில் விற்பனை செய்த பழைய விளையாட்டுப் பொருள்கள்	500
விளையாட்டுப் பொருள்கள் இருப்பு (31.3.2019)	4,000

22. ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குரிய உபரி அல்லது பற்றாக்குறையை கண்டறிய தயாரிக்கப்படும் கணக்கு எது? அதைப்பற்றி சிறு குறிப்பு வரைக.

பகுதி - IV

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

$$3 \times 5 = 15$$

23. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு 31.03.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நடடக் கணக்கினை தயார் செய்க.

விவரம்	31.03.2018 ₹	31.03.2019 ₹
ரொக்க இருப்பு	12,500	25,000
பற்பல கடனாளிகள்	1,25,000	1,75,000
சரக்கிருப்பு	50,000	25,000
அறைகலன்	5,000	5,000
பற்பல கடனீந்தோர்	75,000	87,500

மற்ற விவரங்கள் :

	₹		₹
பெற்ற தள்ளுபடி	7,500	அளித்த தள்ளுபடி	5,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	2,25,000	பல்வகைச் செலவுகள்	15,000
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	2,67,500	எடுப்புகள்	20,000
விற்பனைத்திருப்பம்	7,500	கொள்முதல் திருப்பம்	2,500

24. கீழ்க்கண்ட விவரங்களைக்கொண்டு மொத்தவிற்பனை மற்றும் மொத்தக் கொள்முதலைக் காண்க.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
2018 ஏப்ரல் 1 அன்று பற்பல கடனாளிகள்	28,000	கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட ரொக்கம்	6,000
2018 ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர்	12,000	ரொக்கக் கொள்முதல்	2,000
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது	800	ரொக்க விற்பனை	12,000
வெளித் திருப்பம்	500	உள்திருப்பம்	1,000
2019 மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள்	35,000	2019, மார்ச் 31 அன்று பற்பல கடனீந்தோர்	27,000
வாராக்கடன்	2,500	பெற்ற தள்ளுபடி	250

25. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்க ரொக்க இருப்பு(01.4.18)	10,000	சிறுநுண்டி விற்பனை	3,000
புத்தகங்கள் வாங்கியது	20,000	அறக்கொடை நிதி பெற்றது	4,000
கட்டடம் மீதான தேய்மானம்	4,000	வங்கிமேல்வரைப்பற்று (01.4.18)	8,000
அச்சு மற்றும் எழுதுபொருள்	3,000	வட்டி செலுத்தியது	6,500
மின்விளக்கு அலங்காரம்	2,600	முதலீடுகள் விற்பனை	2,000
பல்வகை வரவுகள்	1,500	கொடுபட வேண்டிய சம்பளம்	4,000
அரசிடமிருந்து பெற்ற மானியம்	12,000	வங்கி ரொக்கம் (31.3.19)	4,000
சந்தா பெற்றது	20,000	காப்பீட்டுமுனைமம் செலுத்தியது	8,000
பருவ இதழ்கள் வாங்கியது	5,000	உயில்கொடை	9,000

26. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்.